திருவாளர்கள் டாக்டர் எச். வி. ஹாண்டே, கே. டி. கே. தங்கமணி, கே. எ. வகாப், ஆர். பொன்னப்ப நாடார் ஆகியோருடைய வெட்டுத் தீர்மானங்கள் பேரவையின் அனுமதியோடு திரும்பப்பெற்றுக்கொள்ளப் பட்டன.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவை முன்னுள்ள கேள்வி. "நிதிக் கோரிக்கை எண் 16—தியணைப்புப் பணிகள் என்ற தலைப்பின் கீழ் ரூ. 1,65,04,700-க்கு மேற்படாத தொகை அரசுக்கு வழங்கப்பட வேண்டும்".

நிதிக் கோரிக்கை பேரவையின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டு கோரிய தொகை வழங்கப்பட்டது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் இன்றைய அலுவல்கள் இத்துடன் முடிவுற்று, நாளைக் காலை 9 மணியளவில் பேரவை மீண்டும் கூடும்.

பின்னர் பேரவை பிற்பகல் 1.37 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

4. பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள்.

A. Statutory Rules and Orders.

204. Notification issued with G.O. Ms. No. 7352, Revenue, dated the 12th December 1973 in regard to an amendment to the Revenue Department Notification II-1 No. 1061 of 1965, published at pages 1-6 of Part II—Section 1 of the Tamil Nadu Government Gazette, Extraordinary, dated the 15th March 1965. (Laid on the table of the House under section 73 (5) of the Tamil Nadu Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act 1963 (Tamil Nadu Act 26 of 1963).]

205 Notification issued with G.O. Ms. No. 2654, Rural Development and Local Administration, dated the 27th November 1973, in regard to variations to the list of parks in the area within the jurisdiction of Vellore Municipality. (Laid on the table of the House under section 14 (3) of the Tamil Nadu Parks Play-fields and Open Spaces (Preservation and Regulation) Act, 1959 (Tamil Nadu Act XXVI of 1959).]

206. Notification issued with G.O. Ms. No. 2420, Rural Development and Local Administration, dated the 9th November 1973, in regard to variations to the list of play-fields in the area within the jurisdiction of the Thanjavur Municipality. [Laid on

the table of the House under section 14 (3) of the Tamil Nadu Parks, Play-fields and Open Spaces (Preservation and Regulation) Act, 1959 (Tamil Nadu Act XXVI of 1959).]

207. Notification issued with G.O. Ms. No. 49, Revenue, dated the 7th January 1974, in regard to date of coming into force of certain provisions of the Tamil Nadu Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1963 in the Agrahara Nattaramangalam alias Nattarmangalam Agraharam Inam Estate of Salem district. [Laid on the table of the House under section 73 (5) of the Tamli Nadu Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1963 (Tamil Nadu Act 26 of 1963).]

208. Notification issued with G.O. Ms. No. 2102, Agriculture, dated the 8th October 1973, in regard to establishment of a market at Thiyagadurgam in South Arcot district to provide facilities for the purchase and sale of groundnut, gingelly, paddy etc. [Laid on the table of the House under section 29 (4) of the Tamil Nadu Agricultural Produce Markets Act, 1959 (Tamil Nadu Act 23 of 1959).]

B. Reports, Notifications and Other Papers.

@ 103. Review on Tamil Nadu Police, 1973-74 (English and Tamil).

வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

@ Despatched to Members on 22nd March 1974.